



ஸ்ரீராம !

ஹீன வால்கு !

ஹீன

1. ஹீன வால்கு ! இருமொழித் தொடர்கள்.

(1)

வதிம் நரி

மாரும் ஹீ

விதரள ஹீநிவ்

ஹீநிவ் ஹீநிவ்

விதரள ஹீநிவ்

ஹீநிவ் ஹீநிவ்

கடவுளை வணங்கு

குருவை வழிபடு

தாய்தந்தையரை நன்குமதி

உண்மை பேசு

கல்வியை கிரும்பு

புண்ணியத்தைச் செய்.

(2)

ஹீநிவ் ஹீநிவ்

ஹீநிவ் ஹீநிவ்

ஹீநிவ் ஹீநிவ்

ஹீநிவ் ஹீநிவ்

ஹீநிவ் ஹீநிவ்

ஹீநிவ் ஹீநிவ்

உயிர்களைக் கொல்லாதே

களவு செய்யாதே

மதுவைக் குடியாதே

காமத்தை ஒழி

மாமிசத்தைப் புகியாதே

பாவத்தைச் செய்யாதே.

(3)

(21வா) சீவா சீவாவஃ

வலஸம்ஸமம் த்யஜ

ஸம்ஷயாயாம் சீவாயுஃ

சீவம் ஜவநி

கோவஃ வாவிஷ்டஃ

சூயம்தம் சுககதவ்யம்

பகவிலே துயிலாதே

துட்டரோடுகடுதலை விடு

அழுக்காறு செய்யாதே

செருக்கை விடு

கோபம் பொல்லாதது

சூது செய்யத்தகாதது

(4)

ஸஃ மஹதி

தள மஹதி

தெ மஹதி

கூவ மஹதி

யாவாம் மஹதி

யமயம் மஹதி

கூவம் மஹதி

கூவாம் மஹதி

வயம் மஹதி

அவன் போகிறான்

அவர் போகிறார்

அவர்கள் போகிறார்கள்

நீ போகிறாய்

நீர் போகிறீர்

நீங்கள் போகிறீர்கள்

நான் போகிறேன்

நாம் போகிறோம்

நாங்கள் போகிறோம்.

(5)

கூவம் வாயி

கூவம் வாயி

ஸஃ விவதி

கூவாம் சீவாவஃ

யாவாம் வந்தம்

தள ஜாமுதி

வயம் மாயாதி

யமயம் நூக்யுத

தெ மஹதி

தெ மஹதி  
தெ மஹதி

நான் குளிக்கிறேன்

நீ புசிக்கிறாய்

அவன் குடிக்கிறான்

நாம் விளையாடுகிறோம்

நீர் படியும்

அவர் விழித்திருக்கிறார்

நாங்கள் பாடுகிறோம்

நீங்கள் கூத்தாடுங்கள்.

அவர்கள் எழுதுகிறார்கள்.

(6)

தெ மஹதி

யமயம் வஹிஜய

வயம் மஹிஷ்யுதி

தெ மஹதி

யமயம் சூயாவ்யுதி

வயம் ஸூதி

ஸஃ வஹிஷ்யுதி

கூவம் நொஷ்யுதி

கூவம் வஹிஷ்யுதி

அவர்கள் வணங்குகிறார்கள்

நீங்கள் புசிக்கிறீர்கள்

நாங்கள் போவோம்

அவர்கள் நிற்கிறார்கள்

நீங்கள் வருவீர்கள்

நாங்கள் துதிக்கிறோம்

அவன் படிப்பான்

நீ கேட்பாய்

நான் சொல்வேன்

(7)

கூடுதா ஹஸஸி  
கூடுதா ரொழிஷி  
சஹம் சுபூசு  
சஹம் சுதூலிஷம்  
சஹம் சுபூசு  
ஸஃ ஹோயயதி  
ஹோ சஹசு  
சஹம் திஸ்யஸை

ஏன் சிரிக்கிறாய்  
ஏன் அழுகிறாய்  
நான் கண்டேன்  
நான் அறிந்தேன்  
நீ வினாவியாய்  
அவன் அறிவிக்கிறான்  
காலம் ஆயிற்று  
நீ வருந்துகிறாய்.

(8)

சஹம் சுபூசு  
ஹிஸி சுஹு  
வ்யசுஹம் ஹிஸி (ஹி)  
சுஹோ ஹுபுதி  
ஹுணயம் விநுதி  
ஹிஹாணம் ஹிநுதி  
சஹம் ஹுடுதே  
விநுத் விநுதி

நான் பொறுக்கிறேன்  
சித்தி உண்டாகுக  
மாத்ரை நனைக்கிறான்  
குதிரை உதைக்கின்றது  
புண்ணியத்தை அடைகிறான்  
தயிர்ப்பாக்கிரத்தை உடைக்கிறான்  
சோற்றைப் புசிக்கிறான்  
திரவியத்தை பகுக்கிறான்.

(9)

ஸஃ காஸ்யதே  
வயம் கூவாஸிஹ  
யஸ்யம் சூரஹஸ்ய  
தே கூவாஸி

அவன் விரும்புகிறான்  
நாங்கள் நடுங்குகிறோம்  
நீங்கள் தொடங்குகிறீர்கள்  
அவர்கள் செய்கிறார்கள்

வயம் வயாஸி  
யஸ்யம் ஸூணயத  
ரயா ஜூயதே  
சூயா ஸூயதா

நாங்கள் சமைக்கிறோம்  
நீங்கள் கேளுங்கள்  
என்றால் அறியப்படுகின்றது  
உன்றாற் கேட்கப்படுக.

(10)

தாஸ்யம் தாஸ்யதி  
ஸூணயம் தோயயதி  
மூஹம் ரஹயதி  
ஹோயயம் ஹாவயதி

செம்பை அடிக்கிறான்  
பொன்னை நிறுக்கிறான்  
விட்டடை நீங்குகிறான் [றான்  
வேதப்பொருளைத் தியானிக்கி  
தூன்பத்தாற்கலங்குகிறவனைத்  
தேற்றுகிறான்

சஹாஸி ஹுடுதே  
சூவம் விநாஸயஸி  
ஸவா ஜிமூஷி

எங்களாற் பெறப்படுகின்றது  
நீ அழிக்கிறாய்  
தோழன்போகவிருப்புகிறான்

(11)

ஹாஹா ஹயதி  
சுஹோ யாவதி  
ஹுஹம் திஸ்யாதி  
ஹாஸம் சுயூயயதி  
ஹுஹம் வுயயதி  
சுஹிசு சுஹிசு  
ஸூஹா ஹஸதி  
ஹாஸம் திஷதி

அரசன் வெல்லுகிறான்  
குதிரை ஓடுகிறது  
ஜலம்வெளியேசெல்லுகின்றது  
குரு ஓதுவிக்கிறான்  
திரவியத்தைச் செலவிடுகிறான்  
எவ்வெல்லுருவன் வருகிறான்  
கேட்டுச் சிரிக்கிறான்  
நெடுநொய் நிற்கிறான்.

(12)

உருஷ்டா ஸ்வெத்  
உதம் யயாயம்  
விபூய டிபாதி  
உதி சுஹவீசு  
உதாநீ யாதி  
பூாத்: உதிஷ்ட  
வஹி: யாஹி  
சுஹ: பூவிஸ

கண்டு அஞ்சுகிறான்  
இது சரி  
பிராமணனுக்குக்கொடுக்கிறான்  
என்று சொன்னான்  
இப்போது போகிறேன்  
காலையில் எழு  
வெளியே போ  
உள்ளே புகு

1. அப்பியாசம்

மேல்வரும் வாக்கியங்களுக்குத் தமிழ் சொல்வக

வெடியம் சுஜூலிஷம்  
மாரம் வகுஜயய  
கூதொ யாவதி  
விபூய வகூயாதி  
விரம் தாயதி

ராஜா சூயஜிதி  
சுஸூா கிமலிஷதி  
தாஜம் தொயதி  
விதாரள ஜூ-ஃ  
சுஹம் தாஹகூம்.

2. அப்பியாசம்

மேல்வரும் வாக்கியங்களுக்குச் சம்ஸ்கிருதஞ் சொல்வக

கடவுளை வணங்குகிறார்கள்  
புண்ணியம் பெறப்படுகின்ற  
சிக்கி ஆயிற்று  
ஆசாரியன் வெல்லுகிறான்  
பொன்னை அழிக்கிறாய்

மாம்சக்தைப் புசிக்கிறாய்  
பாவத்தை அறிவிக்கிறான்  
இப்போது செய்யாதே  
பகலிலே படிப்பான்  
மதுவைக் குடிக்கிறான்.

2. சிவடி வாக்யாதி மும்மொழித் தொடர்கள்.

(1)

ஸஸூரம் ஸவ-நாநு சுநு-முணாதி — கடவுள் எல்லா  
வையும் அனுக்கிரகிக்கிறார்.  
உதூம் ஸஸூரம் வெவ-ஹை — தொண்டர்கள் கடவுளை  
வழிபடுகிறார்கள்.  
மாரம் ஸ்ஷிம் உவ-ஸதி — குரு சீஷனை அறிவு  
றுத்துகிறான்.  
ஸிஷிஷா மாரம் ஸ-ஸூ-நிஷ-தெ — சீஷன் குரு  
வைச் சேலிக்கிறான்.

ராஜா பூஜாம் ஸாவூ — அரசன் குடிகளை ஆளுகிறான்.  
பூஜாம் ராஜாநம் சூஸ்யதெ — குடிகள் அரசனைச்  
சேர்ந்திருக்கின்றார்கள்.

(2)

விதா வு-தூம் பூத்-வாலயதி — தந்தை மகனைக்  
காத்துக்கொள்ளுகிறான்.  
வாதூம் விதாரம் சூஜ்யதெ — மகன் தந்தையை  
ஆதரிக்கிறான்.

சூலாயெ-தா தாணவகம் ஸ்ஷயதி — ஆசாரியன் மாணுக்  
கனைக் கற்பிக்கிறான்.

தாணவக சூலாய-ம் ஓணயதெ — மாணுக்கன் ஆசாரி  
யனை உவப்பிக்கிறான்.

தாதா ஸிஸ-ம் லொஷதி — தாய் குழந்தையை வளர்க்  
கிறான்.

ஸிஸ-ம் தாதாரம் சூலயதி — குழந்தை தாயை அழைக்  
கிறது.

(3)

88 வுல்குக் கூடு — என்னுடைய புத்தகம் எங்கே.  
 அவ வெவிழ் டெஹி — உன்னுடைய எழுத்தாணி  
 யைத் தா.

ஹூபித் துஹி நஹி — சுவாமி உனக்கு நமஸ்காரம்.  
 கூடுதா ஹி தாயலி — ஏன் என்னை அடிக்கிறாய்.

89 சுவராய் கூஹி — என்னுடைய குற்றத்தைப்  
 பொறுக்க.

யுஹி கூ வுஹி — உங்களுடைய பாடம் எது.

வஹி தகஹி கூடு — அவன் நருக்கம் வாசிக்கிறான்.

(4)

ராஹி யஹி — அசன் நருமத்தினாலே  
 தழைக்கிறான்.

வஹி ஹி யயதி — கன்று பாலைக் குடிக்கின்றது.

ஹிஹி உஹி ஹி — யாசகன் வயிற்றை நிரப்பி  
 கிறான்.

வாயுஹி வுஹி கிரதி — காற்றுப் பூவைச் சிதறு  
 கின்றது.

ஹிஹி விஹி ஹி — தேவன் உலகத்தைப் படைக்  
 கிறான்.

வாயுஹி வாவஹி — நல்லவன் பாவத்தை விடு  
 கிறான்.

கூஹி ஹி ஹி — நீ இதை எடுத்துக்கொள்.

இரண்டாம் புத்தகம்

11

(5)

ஹிஹி ஹிஹி — முகில்பூமியை நனைக்கிறது.  
 நாஹி யாஹி — பெண் தானியத்தைப்

பொறுக்குகிறான்.

கூஹி காஹி — நெருப்பு னிறகினாலே சுவாஸிக்  
 கிறது.

வாஹி வாவஹி — சிறுவன் மணலை உட்  
 கொள்ளுகிறான்.

நாஹி ஹிஹி — மனிதன் சங்கை ஊதுகிறான்.

ஹிஹி ஹிஹி — பிராமணன் மோதகர் தின்  
 கிறான்.

வீதா வுஹி — தந்தை மகனைத் தழுவுகிறான்.

(6)

ஹிஹி ஹிஹி — ஒருவன் அங்கே நிற்கிறான்.

கூஹி ஹிஹி — நீ போகத் தருகிறாய்.

ஹிஹி காஹி — பற்களைக் கொம்பினால்  
 விளக்குகிறான்.

வஹிஹி வஹிஹி — புலவர்கள் சம்பள்  
 கருதம் பேசுகிறார்கள்.

ஹிஹி ஹிஹி — தொழிலைக் காண விரும்பு  
 கிறேன்.

நாஹி வாவஹி — மனிதர் பாவத்தினால்  
 இறக்கிறார்கள்.

யாஹிஹிஹிஹி — இரப்பவருக்கு ஏதே  
 ஹிஹி கொடு.

(7)

சூரஹக்ஷா ஹக்ஷிஃ சீரஹி — உழவன் பூமியை அளக்கிறான்,  
 செவ்வொ ம்மாயாஃ ஸூரஹி — சைவன் கங்கையிலே  
 முழுகுகிறான்,  
 யாநஜஃ ஶாநெண ஶாநி — தானியத்தை அரிவாளால்  
 அறுக்கிறேன்.  
 ஜொஜநஃ சுதஃ யாநி-போசனஞ்செய்யப்போகிறேன்.  
 சீநஃஷஜஃ ஸூவாய யகநெ — மனிதன் சுகத்துக்குப்  
 பிரயாசப்படுகிறான்.  
 வாவீ ஶூஃவெந ஶூநெயநெ — பாவி துக்கத்தால்  
 வருந்துகிறான்.  
 ஶாலஃ ஶூஹொஃ ஶிஹெதி — அடியவன் தலைவனின்  
 ருந்து அஞ்சுகிறான்.

(8)

ஶாரயஃ ஶூஷஹஃஷெந ஶூஷஜஹி — நல்லவன் துட்ட  
 டயோடுகூடலாற் கெடுகிறான்.  
 ஶரிஶூஃ ஶவஃஷெந ஶூஷஜஹி — குழந்தை அப்பச்  
 தால் மகிழ்கிறது.  
 நஶொ யநாய யஶஜஹி — மனிதன் தீயவியத்துக்குப்  
 பிரயாசப்படுகிறான்.  
 வஹிஃ வஹிஃ ஶூஷஜஹி — கணவன் மனைவியைத் தழுவு  
 கிறான்.  
 ஶூஷஹஃஶூஷஃ ஶூஷஜஹி — தட்டான் பொன்னை  
 கிறுக்கிறான்.  
 ஶூஷஃ ஶூஷஃ ஶூஷஜஹி — பாம்பு சட்டையைக்  
 கழற்றுகின்றது.

ரொஹி ஶூஷஃஶூஷஜஹி — நோய் உடம்பை மெலி  
 விக்கிறது.

(9)

யஃஷெநஃ காநெந ஶூஷஜஹி — தூர்த்தன் காமத்தால்  
 மயங்குகிறான்.  
 ஶூஷஹி ஶூஷஹெ ஶூஷஜஹி — பாதக குருவுக்குத்  
 துரோகஞ் செய்கிறான்.  
 மூஷஃ ஶூஷஹெ ஶூஷஜஹி — குரு சீஷனில் அன்பு  
 செய்கிறான்.  
 ஶூஷஹி ஶூஷஹெ ஶூஷஜஹி — சிறுவன் நல்லோர்  
 கூட்டத்தாற் சக்த்யாகிறான்.  
 ஶூஷஹி ஶூஷஹெ ஶூஷஜஹி — மலடி புத்தியை இச்சிக்  
 கிறான்.  
 ஶூஷஹி ஶூஷஹெ ஶூஷஜஹி — மரத்தைக் கோடரி  
 யினாலே தறிக்கிறான்.  
 ஶூஷஹி ஶூஷஹெ ஶூஷஜஹி — வீரன் அம்பைஎய்கிறான்.

(10)

யொஹி மஃஶூஷஹெ ஶூஷஜஹி — யோகி குறையிலே  
 தியானிக்கிறான்.  
 ஶூஷஹி ஶூஷஹெ ஶூஷஜஹி — வண்ணன் வஸ்திரத்தை  
 கிறப்பிக்கிறான்.  
 ஶூஷஹி ஶூஷஹெ ஶூஷஜஹி — யானை விலங்கை முறிக்கின்  
 றது.  
 ஶூஷஹி ஶூஷஹெ ஶூஷஜஹி — வஸ்திரத்தை நூளி  
 னாலே தைக்கிறான்.

14 சம்ஸ்கிருத

பாதா வுண்பும் விநிதி — கொடையாளன் புண்ணியத்தை அடைகிறான்.  
 சிவமூர்த்தி மூர்த்தி — மூடன் வேதத்தை நிந்திக்கிறான்.  
 ராஜா வொரும ஈணயதி — அரசன் திருடனைத் தண்டிக்கிறான்.

(11)

வெவொ மமணம் வுணாதி — முகில் அகரயத்தை மறைக்கின்றது.  
 வுபொ ஜரயா ஜுணாதி — கிழவன் மூப்பினால் தளருகிறான்.  
 பாதா கூவாதும் ஊணாதி — தாய் தீயபுத்திரனைப் பழித்துரைக்கிறான்.  
 கூரீ நலிதீம் ஜுஜாதி — யாளை தாமரையோடையை உழக்குகின்றது.  
 சிவிகொ ராவா மூழாதி — மாலாகாரன் மாலைகளைக் கொடுக்கிறான்.  
 தகூரா கூலும் மூவதி — தச்சன் தடியை வெட்டுகிறான்.  
 வெஹம் வஹெந மூவதி — சாரத்தைச் சந்தனத்தால் பூசுகிறான்.

(12) சூழ

கூடா சூழலைய சூழலி — மூன்றுகள் பிரசங்கத்திக்கு வருகிறார்கள்.  
 விஜயா வரவ வூவூணம் — கல்வி தானே நல்லாபரணம்.  
 உருதெ வூலாதி ஸூணி — மாமரத்திலே பழங்கள் உள்ளன.

கூலு சூகடம் உதீம் — இவனுடைய வண்டி முறிந்தது.  
 வுயா சூவூம் வுயயதி — வினை பொருளைச் செலவு செய்கிறான்.

கூடா சூழலைய சூழலி — மூன்றுகள் அறுக்கிறான்.  
 கூடா சூழலைய சூழலி — கடவுள் என்றும் தியானிக்கப்படுபவர்.

1. அப்பியாசம்

மேல்வரும் வாக்கியங்களுக்குத் தமிழ் சொல்லுக  
 வூதும் விதான சூலூயத்.  
 ராஜா மூவூம் ஊணயத்.  
 கூரீ வூதும் மூலூயத்.  
 சிவமூர்த்தி மூர்த்தி ஈணயத்.  
 மூவூம் ராஜாநம் வூஜயய.  
 வூயூம் வூணும் வூயயதி.  
 வூவீ விதீம் வூயயதி.  
 சூவாவூ வூவூம் தூயயத்.

2. அப்பியாசம்

மேல்வரும் வாக்கியங்களுக்குச் சம்ஸ்கிருதஞ் சொல்லுக  
 போசனஞ் செய்ய விரும்புகிறேன்.  
 உழவன் தானியத்தை ஆதரிக்கிறான்.  
 புத்திரனைக் காணா ஓடுகிறான்.  
 சுவாமீ மித்திரனைக் கண்டேன்.  
 குதிரை அரசனை உதைக்கின்றது.  
 என்னுடைய பாடம் எது.  
 இவனுடைய எழுத்தாணியை எடுத்துக்கொள்.  
 தட்டான் உனக்குத் துரோகஞ்செய்கிறான்.



(5)

சுருஷி: ஸ்ரீஹ்ருத காஸ்திரஹம் உவந்தி — சூத்திரி  
 சூத்திரன் விருப்பினாற் பனங்கிழங்கைத் தின்கிறான்.  
 சுயம் உவாய்யாய்: தயூதூணம் ஜாநாதி — இந்த  
 இந்த உபாத்தியாயர் அச்செய்தியை அறிந்திருக்கிறார்.

ஸ உதீவீநம்: ஸுஹிஷ்ராவியம் நலாஷதெ — அந்த  
 சாந்தவடநாட்டான் சுத்தத்தமிழைப் பேசுகின்றிலன்.  
 சித்ர விசுநாடு கெடுகெடு வந்ததெ கிம் — மித்திரனே  
 மித்திரனே வித்துவான் சுபத்தோடே இருக்கிறான்?  
 ஜயதூய: தம் ஸாக்ஷாத் தம்: சூமரிஷ்யதி —  
 ஜகந்நாதன் அவனை எதிர்கொள்ள வருவான்.

(6)

ஸம்: சியா கஜகூதம் வமயாங்கு — அவன் என்னால்  
 அறியப்படாமல் தப்பியோடினான்.  
 சுஹம் யுஷாநு யாதம்: சூதெக்ஷாதி — நான் உம்  
 இதை களைப் போகும்படி கட்டளைசெய்வேன்.  
 ஸுஷா உவாய்: கெந வாய்யுதெ — இந்த உபாயம்  
 உபாயம் எனனால் அறியப்படுகின்றது?  
 சி கெ லாஹா ஸ்ரிஷ்யதி — எனக்கு என்னபலன்  
 பலன் உண்டாகும்?  
 கிம் சுஸ்ய வஸூநொ நாசி — இந்தப் பொருளின்  
 பெயர் என்ன?

(7)

சூத சி கணிகம் சூமரிஷ்யதி — அவர்கள் என்னு  
 டைய சமீபத்தில் வருவார்கள்.  
 தவ சுஹிதம் ஸாயயிதம்: ஜலாசி — உன்னுடைய  
 கருத்தை நிறைவேற்ற விரும்புகிறேன்.  
 மூரொம்: ஸகாஸாசு ஸூகா ஸிகுதெ — குருவின்  
 சமீபத்திலிருந்து கேட்டுப் படிக்கிறான்.  
 வயம் வவெந் திலகா யாஸ்யா: — நாங்கள் எல்லாருங்  
 கூடிக்கொண்டு போவோம்.  
 கெந ஜம் வஸூகம் விரவிதம் — யாரால் இந்தப்  
 புத்தகம் செய்யப்பட்டது?

(8)

தஸ்யிநு காஸிசு விஹா நாஸி — அதிலே யாதொரு  
 சிந்தனையும் இல்லை.  
 ஜயதா சுயாரணெந கிம் யூயொஜநம் — இவ்வளவு  
 நிச்சயத்தால் என்ன பயன்?  
 வாரஸூரம்: சுஸாநு ரகிதம்: ஸகூதி — கடவுள்  
 எங்களைக் காக்க வல்லவாயிருக்கிறார்.  
 யாவயொம்: கொ விவாஹா ஜாத: — உங்களுள்ளே  
 என்ன வழக்கு விளைந்தது?  
 ஸா தஸூஸூ ஒளஷயம்: தூதம் — என்னால் அவனுக்கு  
 மருந்து கொடுக்கப்பட்டது.

(9)

கூட ஶி வஸூக சூமஹி — நீ எனக்குப் பின்னே வா,  
 சுஹம் துஹி யயாயுடம் சுயயாதி — நான் உனக்கு  
 உண்மையைச் சொல்லுகிறேன்.  
 யுஷாஹி: சுஸாகம் ஸாக்ஷி நமதுஹிதே — உங்  
 களால் எங்களுடைய சாசுதியம் கொள்ளப்  
 படாது.  
 உரிம், வாதாம் தே சுஸுணநு — இந்தச் செய்தியை  
 அவர்கள் கேள்வியுற்றார்கள்.  
 மூரொர உவாநு கிஹிசு ஹுந்தூம் — ஆசிரியரே நீர்  
 சற்றே புசியும்.

(10)

யத ஸூஸூரி தத சூமஹி — என்கே நிற்பேனே  
 அங்கே வருக.  
 ஶி ஹூர ஶியா நூஹி — எனக்கு நல்ல புத்தி இல்லை.  
 தத: சுஹம் சுஹிஸூ விஹாராதி — அதனால் நான்  
 அப்பியாசித்து மறந்துவிடுகிறேன்.  
 தே ஸவதூர மஹிதம் கூவதீனி — அவர்கள் எப்  
 போதும் பழிக்கப்பட்டதைச் செய்கிறார்கள்,  
 சுஹிதா ஶு:வெந கூலம் யாவயனி — இதனாலே துக்  
 கத்தோடே காலத்தைப் போக்குகிறார்கள்.

(11)

வரொஶு: விஸூநாயஸூ விவாஹூ ஹிஷூதி —  
 மற்றைநாளிலே விசுவநாதனுக்கு ஹிவாகம்  
 ஆகும்.  
 ஶிஹி: ஶீநெஹி: கூரூணா கூரணியா — பெரியவர்க  
 ளால் எளியோர்பொருட்டு அருள் செய்யற்  
 பாலது.  
 வயம் சுஹிதூ சுஸூஹி ஶூ: — நாங்கள் அறித்திய  
 ரும் அசுத்தருமாய் இருக்கிறோம்.  
 ஶிஶூர மூரூம் மூயம் வூஹி — மாணுக்கன்  
 குருவை நூலைக் கேட்கிறான்.  
 கூஹி: ஹிதம் ஹிதம் ஹிதம் — மனைவி கணவ  
 னுடைய நன்மையை விரும்புகிறான்.

(12)

தஹிநு சூமயெ ஶிஹூஶூ: பூரூஹிதே — அந்தக்  
 கோயிலிலே மகோற்சவம் தொடங்கப்படுகின்  
 றது.  
 தத விஶூ: வெஹியூயநம் கூவதீனி — அங்கே  
 பிராமணர்கள் வேதாத்தியயனஞ் செய்கின்  
 றார்கள்.  
 ஶூரிநூயொ ஶீதம் ஶூரூதம் ஜமூ: — சுவாமிநாதன்  
 சங்கீதம் கேட்கப் போனான்.

தவ்யு விஶ்வாஸ்யாவெ பூயதீநா நாஷி — அவனுக்  
குக் கல்விப்பயிற்சியிலே முயற்சி இல்லை.  
ஶாஸ்திர சஜஸூம் சஸூநு வரிவாய — கடவுளே  
எப்போதும் எங்களைக் காத்தருளுக.

## 1. அப்பியாசம்

மேல்வரும் வாக்கியங்களுக்குத் தமிழ் சொல்லுக.

உவாய்யாயி வனதஜெஸீயலாஷாஶ சரிஷ்யிதஶம்  
நஸதீநாதி.

தவ சஜஸூம் ஸஷைக் லவிஷிதி.

மஶாஶம் யஶூநு த்ராதஶம் வெவாயதி.

சுத்ர ஶஹிஶீஶி ஶொஜநம் ப்ராஸ்யுதெ.

சயம் விஶ்வாஸ்ய வதீஶீ தாயதி.

வனதெ, ஸவெஶி ஶிஷிஷா ஶெவதெ.

## 2. அப்பியாசம்

மேல்வரும் வாக்கியங்களுக்குச் சம்ஸ்கிருதஞ் சொல்லுக.

இவன் என்னுடைய புத்திரனை அறிகின்றிலன்.

நான் உபாத்தியாயரை எதிர்கொள்ளப் போவேன்.

அவனுடைய வழக்கு என்னால் அறியப்படுகின்றது.

என்னுடைய அப்பன் சவஸ்தனாய் இருக்கிறான்.

இந்த உபாத்தியாயன் என்னுடைய புத்திரனைத் தழுவு  
கின்றான்.

அவனுக்கு நல்ல புத்தி உண்டு.

4. ஸஶ்யுஶாஶாணாதி. சந்தி உதாரணங்கள்.

1. சந்தி ஸஶீஶி — உயிர்ச் சந்தி. \*

ஸிவ + சயஶி = ஶிவாயஶி — சிவனது பொருள்.

வரஶி + சூநநி = வரஶிநநி — மேலாய இன்பம்.

விஶ்வா + சுத்ர = விஶ்வாத்ர — கல்வி இங்கே.

உஶி + சூஷெ = உஶிஷெ — உமை இருக்கிறாள்.

மிரி + உநி = மிரிநி — மலைத் தலைவன்.

மஶாஶம் + உவஶெஸம் = மஶாஶவஶெஸம் — குருவின்  
உபதேசம்.

வித்யு + ஶிஶி = வித்யுஷி — பிதாவின் செல்வம்.

தவ + உஶம் = தவெஶம் — உன்னுடைய இது.

வரஶி + ஶாஸ்திரம் = வரஶிஸ்திரம் — மேலான தலைவன்.

யரா + உநி = யரநி — பூமிக்குத் தலைவன்.

\* இங்கே காட்டப்படும் உதாரணங்களிலே இன்ன  
இன்ன நிலமொழியீறும் இன்ன இன்ன வருமொழி முத  
லும் இன்ன இன்ன விஶாரப்பட்டுப் புணர்ந்தன என்பதை  
இனிதுவிளக்கி, இவ்வுதாரணங்களின்படியே இப்புத்தகத்  
தின் முன்னும் பின்னும் உள்ள வாக்கியங்களின் பதங்களைக்  
கூட்டவும் பிரிக்கவும் மாணுக்கருக்கு வல்லமை உண்டாகும்  
படி இனிதுவிளக்குதல் உபாத்தியாயர்களால் ஆகவேண்  
டியது. இங்கே உதாரணங்களெல்லாம் காட்டபடுகின்றில.  
சுருக்கிக்காட்டியவற்றைக் கொண்டு காட்டாதவைகளையும்  
உபாத்தியாயர்களே காட்டி விளக்கக்கடவர்.

உஷ் + உஷகம் = உஷொஷகம் — வெய்ய நீர்.  
 தவ + ஃஜிஃ = தவஜிஃ — உன் செல்வம்.  
 ஸிவ + வாகக்ஷம் = ஸிவெகக்ஷம் — சிவனோடு ஒற்றுமை.  
 வ்யுத + ஓஷநம் = வ்யுதௌஷநம் — நெய்ச் சோறு.  
 வாரசி + வெனக்யம் = வாரஸெனக்யம் — மிகுந்த ஒற்றுமை.  
 ஷிவ்யு + ஓளஷயம் = ஷிவெய்ளஷயம் — திவ்விய மருந்து.

— — —  
 டயி + சுத = டயுத — தயிர் இங்கே.  
 டியம் + உவா = டியுவா — கள்ளின் ஆசை.  
 யாத்ய + சுயஃ = யாத்யஃ — பிரமனது பொருள்.

— — —  
 ஜவெ + உதநம் = { ஜவயுதநம் } — நீரிற் பிறந்தது.  
 { ஜவஉதநம் }

— — —  
 ஸிஸொ + உதிஷ் = { ஸிஸவாதிஷ் } சிறுவனே எழு.  
 { ஸிஸஉதிஷ் }

— — —  
 ஸிரெயெ + உக்ஃ = { ஸிரியாயுக்ஃ } — செல்வத்துக்கு  
 { ஸிரியஉக்ஃ } முயன்றவன்.

— — —  
 தள + உவா = { தாவிவா } — அவர் இங்கே.  
 { தாஉவா }

— — —  
 தெ + சுத = தெத — அவர்கள் இங்கே.  
 மூரொ + சுவ = மூரொவ — குருவே காக்க.

2. ஹத் ஸுஹிஃ — மெய்ச் சந்தி.

தக் + லூரதி = தலூரதி — அது போகின்றது.  
 தக் + ஜீவதி = தஜீவதி — அது வாழுகின்றது.  
 ஶீவதிநு + ஜயவலி = ஶீவதிஜயவலி — புலவனே வெல்லுகிறாய்.

— — —  
 தக் + டுங்கயதி = தடங்கயதி — அதைக் கட்டுகிறான்.  
 தக் + லயதெ = தலயதெ — அது பறக்கின்றது.  
 ஶூரீநு + லளகவெ = ஶூரீணளகவெ — சுவாமி! போகிறாய்.

— — —  
 தக் + லவதெ = தலவதெ — அதை அடைகின்றான்.  
 ஶீவாநு + லீவதி = ஶீவாநூலீவதி — புலவன் எழுதுகிறான்.

— — —  
 வாக் + ஶாஸஃ = வாநீஸஃ — சொல்லுக்குத் தலைவன்.  
 லிக் + வலுதெ = லிலுலுதெ — அறிவு வளர்கின்றது.

— — —  
 தக் + நயநம் = { தநயநம் } — அது கண்.  
 { தடியநம் }

— — —  
 வாக் + ஶாசும் = { வாஜாசும் } — சொல்லாத்தியம்.  
 { வாஸாசும் }

— — —  
 கஸூக் + ஶெநெ = { கஸூலெநெ } — எவனோ ஒரு  
 { கஸூலெநெ } வன் கிடக்கிறான்.

வாக் + ஸூரஃ =  $\left\{ \begin{array}{l} \text{வாகூரஃ} \\ \text{வாகூரஃ} \end{array} \right\}$  — சொல்வீரன்.

கவீ + ஹலௌ =  $\left\{ \begin{array}{l} \text{கஹலௌ} \\ \text{கஹலௌ} \end{array} \right\}$  — உயிரும் மெய்யும்.

ஷடீ + ஹலாநி =  $\left\{ \begin{array}{l} \text{ஷடலாநி} \\ \text{ஷடலாநி} \end{array} \right\}$  — ஆறுகலப்பைகள்.

ஸமணீ + சுத் = ஸமணீசுத் — நற்கணக்கன் இங்கே.  
 வயநு + ஹஹ = வயநுஹ — சமைக்கிறவன் இங்கே.  
 சூரீ + சூலெ = சூரீலெ — அன்றில் இருக்கின்றது.

ஹவாநு + வஷெ = ஹவாநுஷெ — பெரியோன் சொல்லுகிறான்.  
 ராஜநு + தஹலி = ராஜஹலி — அரசனே! வருத்துகிறாய்.

3. விவமஃ ஸநிஃ — விசர்க்க சந்தி.

கஃ + உலி = கஹலி — எவன் அசைகிறான்?

கஃ + துஷெதி = கஹுஷெதி — எவன் தாகப்படுகிறான்?

ராஜி + ஸெதெ =  $\left\{ \begin{array}{l} \text{ராஜிஸெதெ} \\ \text{ராஜிஸெதெ} \end{array} \right\}$  — இராமன் கிடக்கிறான்.

ஷெவஃ + சுயூ = ஷெவூயூ — தேவன் பூசிக் கப்படுபவன். [மது.

வூவஃ + ஹனி = வூவூஹனி — புனி கொல்கி

வாலஃ + ரொஹி = வூவூரொஹி — சிறுவன் அழுகிறான்.

ஹகஃ + வநூயதி = ஹகூவநூயதி — ஒரு வன் கட்டுகிறான்.

ஸிவஃ + சூலெ = ஸிவூசூலெ — சிவன் இருக்கிறான்.

ஷெவஃ + சுடனி = ஷெவூசுடனி — தேவர்கள் போகிறார்கள்.

கூஷீவஹஃ + ஹனி = கூஷீவஹூஹனி — உழவர்கள் உழுகிறார்கள்.

ஜூமஃ + வாயநெ = ஜூமூவாயநெ — மிருகங்கள் மாறுபடுகின்றன.

ரவிஃ + சுவதி = ரவிரவதி — சூரியன் காக்கிறான்.

ஸிஸஃ + ஹஸதி = ஸிஸஹஸதி — சிறுவன் சிரிக்கிறான்.

கெஃ + வையுதெ = கெவூயுதெ — எவர்க ளால் அறியப்படுகின்றது?

யாதஃ + சுவ + யாதரவ — பிரமனே! காக்க. [ரூன்.

ஹூதஃ + மஜதி = ஹூதஹஜதி — காயிழம்போகி

ஹூஃ + ரஜதெ = ஹூநாரஜதெ — மறுபடி விளை யாடுகிறான்.

ஸஹஃ + ராஜதெ = ஸஹூராஜதெ — சிவன் விளங்குகிறான்.







34

சம்ஸ்கிருத

(8)

வரொவிஹிதவாநுவயம் வ்யாபாரவ்யுஹிதம் வாரி  
சஹிதொ டெஹஜொ வ்யூயி ஹிதகாரண்யுஜேஷகம்॥

எ - து: அந்நியநாயினும் இதஞ்செய்வவன் உறவ  
னும்; உறவநாயினும் அதிதஞ்செய்வவன். அந்நியனும்.  
தேகத்திலே தோன்றிய வியாதி அதிதஞ்செய்வது; காட்  
டிவள்ள மருந்து இதஞ்செய்வது. எ - து.

(9)

ஊஜநம் ஸஜநீகதம் யதெநாவி நஸக்யதெ  
ஸம்ஸாரொணாவி மஸநம் கம்ஸம் மநம் காரிஷ்யதி॥

எ - து: தீயவனை நல்லவனுக்குதல் பிரயத்தினத்  
தினாலும் இயலாது. உள்ளியைச் சுத்திகரித்தலாலாயினும்  
நறுமணமுடையதாக எவன் செய்வான்? எ - து.

(10)

சுஹ்யாயா துணாமிஸு தீயஸெவாய வ்யூஜம்  
வெஸ்யாராமம் வலவீ கிஷெநாந்யஸிராணிவெ॥

எ - து: முகிலின் நிழலும், புல்லில் நெருப்பும்,  
நீசாது சேவையும், நீர்க்குமிழியும், வேசைகளின் அன்  
பும், தீயவனது பிரீதியும் ஆகிய இவை ஆறும் நிலையில்  
லாதன. எ - து.

(11)

வ்யூஜிஹ்ய விஷம் வ்யுஜெ ஶிக்ஷாயா ஸிரொ விஷம்  
வந்நமஸ்ய விஷம் ஶெஷெ ஸவநம் ஊஜநதெ விஷம்॥

எ - து: தேளுக்குக் கொடுக்கிலே விஷம், ஈக்  
குத் தலையிலே விஷம், பாம்புக்குப் பல்லிலே விஷம்,  
தீயவனிடத்திலே உறுப்பெல்லாம் விஷம். எ - து.

(12)

நஸூக்யஷோணவ்யு நாலூக்யவ்யுதெ வ்யு  
நாமஸம் ஸௌஹித்யாயாதி நாகூராரவ்யுஷோணதெ ॥

எ - து: உழாதவனுக்குச் செல்வம் இல்லை;  
சகோதரன் இல்லாதவனுக்குச் சாமர்த்தியம் வளராது;  
பசு இல்லாதவன் போசனத் திருப்தியை அடையான்;  
புத்திரனில்லாதவன் மகிழான். எ - து.

(13)

வாதாவாத விஸெஷ்ய வ்யூஜ்யதெ யெந  
வ்யுதெயாம் துணாஸி ஸஜாயதெ க்ஷரம் க்ஷராக்  
ஸஜாயதெ விஷம் ॥

எ - து: தகுந்தவனுக்குத் தகாதவனுக்குள்ள  
விசேஷம் பரிசிலும் பாம்பிலும் காணப்படுகின்றது.  
(பசுவிலே) புல்லிலிருந்து பால் உண்டாகின்றது. (பாம்பு  
யிலே) பாவிவிருந்து நஞ்சு உண்டாகின்றது. எ - து.

(14)

கூநீரநாஸி வரம் நாவூ விஷ்யாநம் தகொயிகம்  
கஹந்தம் க்ஷணிகம் விஷ்ய யாவயநு ஶிவாகாரா ॥

எ - து: அன்னதானத்தில் உயர்ந்தது இல்லை;  
அதினும் வித்தியாதானம் அதிகம். (எனினில்), அன்  
னஞ்சில கணங்களுக்கு இருப்பது; கல்வி சந்திர சூரியர்  
உள்ளவரையும் இருப்பது. எ - து.

(15)

வ்யூஜெ வ்யுஜெதெ 8-வ்யு: வ்யூஜெ  
வ்யுஜெதெ வ்யுஜெ: வ்யுஜெதெ வ்யுஜெதெ ராஜா  
விஶாநு ஸவந்தெ வ்யுஜெதெ ॥

எ - து: மூடன் தன்விட்டிலே உபசரிக்கப்படு  
கிறான்; பிரபு தன்னுாரிலே உபசரிக்கப்படுகிறான். அர  
சன் தன் தேசத்திலே உபசரிக்கப்படுகிறான்; வித்து  
வான் எல்லாவிடத்திலும் உபசரிக்கப்படுகிறான். எ - து.



(24)

யஜுர்யுகள யது நவ்யூதாஃ சாஸூருஷா  
வாவி தலியா | நகது விடினா வதுவ்யா சாஸூ  
வீஜிவொவரொ ||

எ - து: எவனிடத்திலே ஒழுக்கமும், பொருள்  
கொடுத்தலும், வழிபாடும் இல்லையோ, அவனிடத்திலே  
கல்விப்பயிர் விதைக்கப்படக்கூடாது. உவர்த்தையிலே  
நல்ல வித்து விதைக்கப்படாமை போல. எ - து.

7. ஸ்ராவாஃ! சம்பாஷணங்கள்.

வித்யவூதயொஃ ஸ்ராவாஃ!  
வூதூ:—தாத! கொ ரீஸிஷுஜச?  
விதா—வூத! கூாஃ ரீா லாராலரானி ஸவடாணி  
ஜமணிய ஂரஸூர னவாஸுஜச.  
வூதூ:—ஸ கூூத வதடெத தாத?  
விதா—ரஸூர? ஸவடூத வதடெத வூத!  
கிணு சுஸூரஃ ஸ நடிஸூடுத.  
வூதூ:—ஸ கிஃ கரொகி?  
விதா—கூரணாகியி: ஸ ஸவடூர சுஸூரூ வரி  
வாயகி.  
வூதூ:—சுஸூரஃ கிஃ கூடவூ?  
விதா—தலிஹிக வூணூகி சூவரணீயாகி. திவிஜ  
வாவாநி தூஜூகி.  
வூதூ:—னதசு ஸவடூ கூய ஜூதாயதெ?  
விதா—வூத! ஊரூநீ வூதூஸிகூாஃ வஃவீ.  
கூய கூ ரெண சுநூஸூரூணிய வரிஷூ வரி  
தெசு, ஸவடூ ஜூதூஸூ வரி.

வூதூ:—தாத! நரிஷூ. வெலூகூ வூரூ  
வூயெ. மஊஃ சுநூரிகிஷீயதாஃ.  
விதா—ஊடூ. ஸூவெந மஊ.

மூரூவூயொஃ ஸூவூவீ!  
வூதூ:—ஊமூ! நரிஷூரூ: ஸஊ.  
மூரூ:—ஊவூயூஷூநூ ஊவ. கூலூ?  
வூதூ:—சூஊ வெலூரணூ ஊரூகூலூ வூதூ:  
லூரூநூ!  
மூரூ:—கிஃ தவ நூரூயெய?  
வூதூ:—ரீ நூரூ ஸூவூஊணூ ஊகி.  
மூரூ:—தவ ரீாதாவிரள ஜீவதூ கிஃ?  
வூதூ:—ரீாதா ஸூவெந ஜீவதூ; விதா ரூதூ.  
மூரூ:—ஊதூ: ஸூகி கிஃ?  
வூதூ:—ஊலூ. ஜெஷூ னகூ; சுநூ: கூநூ.  
மூரூ:—கூ ஊரூநீ கூூதூ மஊலி?  
வூதூ:—வூரூவூயூ வூதூ மஊலி.  
மூரூ:—ஊரூநீ கிஃ வஃலி?  
வூதூ:—வூதூஸிகூாஃ வூரூ லூரூநூ!  
மூரூ:—வூதூ! கூூ ஸூரூ வூகூ ஸூரூவூரூ வூ  
ரூஷூரூஊ ஸூவெநூ ஊவூயூஷூ ஊவ.  
வூதூ:—ஊமூ! நரிஷூரூ: ஸஊ. மஊரூநூ  
ரூகிஷீயதாஃ.  
மூரூ:—ஊடூ. ஸூவெந மூரூதூ.

விடியாயி-வணிக்யொஃ ஸ-வாவஃ |

வணிக்ய-ஹை! சிவாஸய! தவ சிமமலிஜாஃ.

விடியாயி-கொ ஊவாந?

வ - விஜயவாஸவி வஸ-வதி வ-தொ மணஸ  
நாஸிஹம்.

வி - சுஹை! ஊவாந வணிக்யொஸி. நஜிஸ-ஹம்.

ஸஹியம் சூமஜிதாம். சுஸிந ஊவ-ஹஸிந

ஸஹி-வஸிஸூ-தாம். சுஸிந சுஸிந ஸாஹிஸூ

ஊவதொ விடியா விடியத?

வ - காவெ வ்யாகாணெ ய-ஹாஹிஸூ.

வி - ஹைஃ. சுஹ-த-ஹிஸூ-ஹி சுஹ-ஹி  
ஹிஸூ. சுஹ-ஹி ஹிஸூ-ஹி சுஹ-ஹி.

வ - சிவாஸய! தவ வ-தொஹிஸூ-ஹி  
சூமகதி. யஜி ஹிஸூ-ஹி ஹிஸூ-ஹி  
சுஹ-ஹி ஹிஸூ-ஹி.

வி - ஊவாஸய! ஹிஸூ-ஹி ஹிஸூ-ஹி

ஹிஸூ-ஹி, ஹிஸூ-ஹி! சுஸிந ஹிஸூ-ஹி

ஹிஸூ-ஹி மகா வ-ஹிஸூ-ஹி.

வ - தயாஸூ. சுஹி-ஹி.

ஹி-ஹி வ-ஹிஸூ-ஹி.

ஹி-ஹி.

